

CHANGE OF NAME

By this deed I, the undersigned Appou (new name) previously called Appou Nair (old name), residing at old No. 45, new No. 51, Thottikara Street, Kanuvapet, Villianur, Puducherry-605 110, solemnly declare:

1. That for and on behalf of myself and remitter issue wholly renounce/relinquish and abandon the use of my former name/surname of 'Appou Nair' (old name) and in place thereof, I do hereby assume from this date the name/surname 'Appou' (new name) and so that I and the remitter issue may hereafter be called, known and distinguished not by my former name/surname but, assumed name/surname of 'Appou' (new name).

2. That for the purpose of evidencing such my determination declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign the name of 'Appou' (new name) as my name/surname in place and in substitution of my former name/surname

3. That I expressly authorised and request all persons in general, relatives and friends in particulars at all times hereafter to designate and address me, remitter issue by such assumed name/surname of 'Appou' (new name) accordingly.

4. In witness whereof, I have hereunto subscribed my former and adopted name/surname of 'Appou Nair' (old name) and 'Appou' (new name).

Signed before the Notary Public at Puducherry, on this 9th day of December 2015.

858503

APPOU.

CHANGE OF NAME

I, Sridharmanian, son of Ravi, Indian, aged 20 years, residing at No. 20, Kaliamman Koil Street, Neravy Village and Commune, Karaikal District, do hereby solemnly affirm and sincerely states on oath as follows:

1. That in my Birth Certificate *vide* Registration No. T/1995/00060, dated 4-4-1995, my name has been entered as 'Sridharmanian'.

2. In my Family Ration Card *vide* No. 223481, dated 15-9-2015, my name has been entered as 'Sridhar'.

3. I do hereby declare that the names 'Sridharmanian' and 'Sridhar' mentioned in the above documents are refer to one and the same person *i.e.*, myself.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this 10th day of December 2015.

858504

R. SRIDHARMANIAN.

CHANGE OF NAME

By this deed I, the undersigned Buvaaneswari, later called Bouvaaneswary, employed at Primary Health Centre, Kalapet, DDPH, Puducherry, and residing at No. 8-A, Kamaraj Street, Vasanth Nagar, Villianur, Puducherry, do hereby solemnly affirm and state as follows:

1. Wholly renounce, relinquish and abandon the use of my former name of 'Bouvaaneswary' and in place thereof, I do assume from the date thereof, the name of 'Buvaaneswari' and so that I may hereafter be called, known and distinguished not by my former name of 'Bouvaaneswary' but, by my assumed name of 'Buvaaneswari'.

2. For the purpose of evidencing such my determination, declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as public and upon all occasions whatsoever use and sign the name of 'Buvaaneswari' as my name in place and in substitution my former name of 'Bouvaaneswary'.

3. I expressly authorised and request all persons at all times hereafter to designate and address me by such assumed name of 'Buvaaneswari' accordingly.

In witness whereof, I have hereunto subscribed my former and adopted names 'Bouvaaneswary' and 'Buvaaneswari' and affixed my signature before the Notary Public at Puducherry on this 26th day of November 2015.

858506

N. BUVAANESWARI.

உறுதிமொழிப் பத்திரம்

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்பூன், அரியூர் ஆனந்தபுரம் ரோடு, பிள்ளையார் கோயில் வீதி, எண் 36 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஆதிமூலம் அவர்களின் மனைவி பத்மாவதி ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

என்னுடைய உண்மையான பெயர் 'பத்மாவதி' இதற்கு ஆதாரமாக அரியூர் இந்தியன் வாங்கியில் உள்ள எனது பாஸ் புத்தக நகல் A/c. No. 795512649, இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை எண். 6662 3267

2837, இந்திய அரசு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் I.D. No. PY/01/016/012414, மேலும், என் மகன் பிறந்த பதிவு எண் C/1985/02016 ஆகியவற்றை இணைத்துள்ளேன்.

மேலும், என்னுடைய குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 439563/167-ல் எனது பெயர் 'பத்மா' என்று தவறுதலாக உள்ளது.

இதன்மூலம் நான் உறுதி செய்வது யாதெனில் என்னுடைய பெயர் 'பத்மாவதி' என்பதே சரியானது என்று உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858508

பத்மாவதி.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி (17-12-2015), புதுச்சேரி, வாதானூர், வடக்கு வீதி, கதவிலக்கம் 74 கொண்ட இல்லத்தில் வசிக்கும் முருகன் அவர்களின் மனைவி லட்சுமி (Lakshmi) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் 28/1987/03-ல் 'எஸ். எம். நாகலட்சுமி' என்றும், எனது பள்ளி மாற்று சான்றிதழ் வரிசை எண் 815/93-94-ல் 'Nagalakshmi. M' என்றும், எனது திருமண அழைப்பிதழில் 'M. லட்சுமி' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 8950 6902 7391-ல் 'மு. லட்சுமி (M. Lakshmi)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் BQG0299628-ல் 'லட்சுமி (Lakshmi)' என்றும் மற்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 458863-ல் 'லட்சுமி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கிறேன். இனிவரும் காலங்களில் நான் 'லட்சுமி (Lakshmi)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858510

M. LAKSHMI.

CHANGE OF NAME

By this deed, I, C. Unees Basha, father of Sara, Previously she called Akshata (old name), residing at No. 2, 4th Cross, Sathya Sai Nagar, Reddiarpalayam, Puducherry-605 010, do hereby solemnly declare:

1. That for and on behalf of myself and my daughter and her relatives and remitter issue wholly renounce/relinquish and abandon the use of her former name 'Akshata' and in place thereof, I do hereby assume from this date the name/surname 'Sara' and so that she and her friends, relatives and remitter issue may hereafter be called, known and distinguished not by her former name/surname, but, assumed name/surname of 'Sara'.

2. That for the purpose of evidencing such my determination declare that she shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign the name of 'Sara' as her name/surname in place and in substitution of her former name/surname.

3. That I expressly authorised and request all persons in general, relatives and friends in particular, at all times hereafter to designate and address her by the relatives and remitter issue by such assumed name/surname of 'Sara' accordingly.

4. In witness whereof, I have hereunto subscribed her former and adopted name/surname of 'Akshata' and 'Sara'.

Signed before the Notary Public at Puducherry, on this 17th day of December 2015.

858511

C. UNEES BASHA.

CHANGE OF NAME

I, Usha, wife of C. Unees Basha, aged 34 years, residing at No. 2, 4th Cross, Sathya Sai Nagar, Reddiarpalayam, Puducherry-605 010, do hereby solemnly affirm and sincerely state as follows:

I am the deponent herein. I am well aware of the facts of my affirmation. I swear this affirmation to state that I have converted my religion of Hindu to Muslim as such I have changed my name as 'Ushna'.

I state that I was born to Hindu parents and my registered name is 'Usha'. I state that presently I have converted my religion from Hinduism to Muslim without any coercion or undue influence from anybody and only with the faith on Muslim religion as such I have changed my name as 'Ushna'.

I state that I would henceforth be known as 'Ushna'.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 17th day of December 2015.

858512

U. USHNA.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி (18-12-2015), புதுச்சேரி, சேந்தநத்தம், மாரியம்மன் கோயில் வீதி, கதவிலக்கம் 69 கொண்ட இல்லத்தில் வசிக்கும் அழகப்பன் அவர்களின் மனைவி பச்சையம்மாள் (எ) சாந்தி (Pachaiammal @ Santhi) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் O/1983/01956 'Pachaiammal' என்றும் எனது திருமண அழைப்பிதழில் 'R. சாந்தி (எ) பச்சையம்மாள்' என்றும் எனது ஆதார் அடையாள அட்டை எண் 7893 3520 8008-ல் 'அ பச்சையம்மாள் (எ) சாந்தி (A. Pachaiammal alicie Shanthy)' என்றும் எனது வாக்காளர் அடையாள அட்டை எண் MVM0213546-ல் 'பச்சையம்மாள் (எ) சாந்தி (Pachaiammal @ Santhi)' என்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 350489-ல் 'பச்சையம்மாள்' என்றும், எனது மகன் Chandru அவர்களின் பிறப்புச் சான்றிதழிலும், எனது மகள் Kavitha அவர்களின் பிறப்புச் சான்றிதழிலும், எனது பெயர் 'Santhi' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் என்னுடைய பெயர்கள்தான், வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'பச்சையம்மாள் (எ) சாந்தி (Pachaiammal @ Santhi)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858516

A. பச்சையம்மாள்.**உறுதிமொழிப் பத்திரம்**

2015- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி (18-12-2015), புதுச்சேரி, நெட்டப்பாக்கம் கொம்புன், நெசவாளர் குடியிருப்பு, கதவிலக்கம் 29/2 கொண்ட இல்லத்தில் வசிக்கும் செல்வமணி அவர்களின் குமாரத்தியும் பாலமுருகன் அவர்களின் மனைவியுமான கற்பகம் ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது மகளின் பெயர் அவரது பிறப்புச் சான்றிதழ் எண் E/2015/05813-ல் 'Yaswathi' என்று பதியப்பட்டுள்ளது அவரது பெயரை எண்கணித முறைப்படி 'B. K. சிவதர்ஷினி (B. K. Sivadharshini)' என்று மாற்றியுள்ளேன். மேற்கண்ட இரண்டு பெயர்களும் எனது மகளின் பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் எனது மகள் 'B. K. சிவதர்ஷினி (B. K. Sivadharshini)' என்றே அழைக்கப்படுவார்.

மேற்படி நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858517

B. KARPAGAM.**CHANGE OF NAME**

I, A. Anjali, wife of Arivoli, aged about 25 years and residing at No. 23B, Keezhsevarayapet, Muthialpet, Puducherry-605 003, do hereby solemnly and sincerely affirm as follows:

That I am the deponent herein.

That my name is entered in my Birth Certificate No. M/1990/06066 issued by the Puducherry Municipality, Government of Puducherry as 'Anjali'

That my name is entered in my family Ration Card No. 300792 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry as 'Anjali'.

That my name is entered in my Voter's Identity Card No. IVT0016923 issued by the Election Commission of India as 'Anjali'.

That my name is entered in my School Transfer Certificate No. 119422 and X Mark Sheet No. 3582047 issued by the Education Department as 'K. Sumathy'.

That my name is entered in my Marriage Invitation as 'K. Sumathy @ Anjali'

That my name is entered in my Aadhaar Card No. 2142 5724 6827 issued by the Unique Identification Authority of India, Government of India as 'A. Anjali' (after marriage, my initial has been changed as 'A. Anjali') and in future I may be called only as 'A. Anjali'.

I hereby declare that the names 'Anjali' 'K.Sumathy' 'K. Sumathy @ Anjali' and 'A. Anjali' are referred one and the same person that is myself only.

That the above particulars are true and correct to the best of my knowledge and belief.

Signed before the Notary Public at Puducherry on this 18th day of December 2015.

858518

A. ANJALI.

CHANGE OF NAME

I, Ponni wife of Natarajan, Hindu, aged about 48 years, residing at No. 1-B, Aboorva Louis Vista Appartments, Reddiarpalayam, Puducherry-605 010, do hereby solemnly affirm and state as follows:

1. I state that I am the deponent herein.

2. I state that my name is entered as 'Ponni. K' in my Provisional Certificate issued by Annamalai University on 9-11-1998 bearing Register No. 80L01P00087.

3. I state that my name is entered as 'Ponni' in my Aadhaar Card bearing No. 7374 9826 5988 issued by the Unique Identification Authority of India Government of India on 22-12-2013.

4. I state that my name is entered as 'பொன்னி' (in Tamil) in my Family Ration Card bearing No. 187856 issued on 13-8-2013 by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry.

5. I further state that I wish to change my present names for numerological purposes from 'Ponni. K' to 'N. Ponni'.

I state and declare that I shall henceforth be called and known as 'N. Ponni' instead of 'Ponni. K'.

I hereby verify and confirm that what has been stated above is true and correct to the best of my knowledge and nothing material has been concealed thereon.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry on this 18th day of December 2015.

858519

K. PONNI.

CHANGE OF NAME

I, Kalavathi, wife of Pazhani, aged about 47 years, residing at No. 173, Indira Nagar, Kirumampakkam Pet, Kirumampakkam, Puducherry-607 402, do hereby solemnly affirm and sincerely state on oath as follows:

That my name is mentioned as 'Kala' in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry, in my Marriage Registration Certificate issued by Marriage Registrar, Bahour and in my Bank Passbook issued by the Indian Bank, Kirumampakkam Branch with Savings Account No. 706719398.

That my name is mentioned as 'Sukala' in my Voter's Identity Card *vide* No. PY/01/013/057353.

That my name is mentioned as 'Kalavathy' in my Aadhaar Card *vide* No. 8860 2608 0209.

That my name is mentioned as 'Kalavathi' in my son Silambarasan's Birth Certificate *vide* Registration No. K/1985/00343, dated 13-11-1985 and in my daughter Vijayanthimala's Birth Certificate *vide* Registration No. K/1989/00026, dated 31-1-1989.

Therefore, I hereby declare that the aforesaid different names 'Kala', 'Sukala', 'Kalavathy' and 'Kalavathi' are denote one and the same person *i.e.*, myself only.

That hereinafter I will be known and called only as 'Kalavathi (கலாவதி)'.

Futher, I declare that the aforesaid statements are true and correct to the best of my knowledge and belief and nothing has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 18th day of December 2015.

858520

கலாவதி.

CHANGE OF NAME

I, Gnanasundari, wife of Kothandaraman, aged about 57 years and residing at No. 42, Ellaiamman Koil Street, Korkadu and Post, Nettapakkam, Puducherry, do hereby solemnly and sincerely affirm on oath and declare as follows:

I state that my name 'Gnanasundari' is mentioned in my Voter's Identity Card No. PY/01/010/012468 issued by the Election Commission of India, in my daughter Kalpana's Birth Certificate *vide* Registration No. K/1988/00339 issued by the Nettapakkam Commune Panchayat, Government of Puducherry. But, in my daughter Kalpana's Transfer Certificate *vide* Serial No. 007, Admission No. 023 issued by the Principal, Government Higher Secondary School, Korkadu, my name is mentioned as 'Gnanasundary'.

I state that my name 'Gnanasundari' is mentioned in my Aadhaar Card No. 6200 4593 4100 issued by the Unique Identification Authority of India, Government of India and my name is mentioned in my Family Ration Card 'ஞானசௌந்தரி' issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry *vide* Card No. 390572.

I hereby state that the names 'Gnanasundari' 'Gnanasoundari' 'Gnanasundary' and 'ஞானசௌந்தரி' are referring one and the very same person *i.e.*, myself only. Hereinafter I will be known only as 'Gnanasundari'.

The above deposition is true and correct to the best of my knowledge and belief and nothing material has been concealed thereon.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 16th day of November 2015.

858521

R. ஞானசுந்தரி.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி (17-12-2015), புதுச்சேரி மாநிலம், திருக்கனூர், வணிகர் வீதி, கதவிலக்கம் 79 கொண்ட இல்லத்தில் வசிக்கும் நாராயணன் அவர்களின் மனைவி நா. வளர்மதி என்கிற சுஜாதா ஆகிய நான் கூறும் உறுதிமொழிப் பத்திரம் என்னவென்றால்:

என்னுடைய பெயர் 'வளர்மதி என்கிற சுஜாதா'. இது எனது ஆதார் அடையாள அட்டை எண் 6781 2149 6488 மற்றும் திருமண அழைப்பிதழ் ஆகிய இவைகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், எனது பெயரை 'வளர்மதி என்கிற சுஜாதா' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 168694 மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் XDQ0049254-ல் 'வளர்மதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி 'வளர்மதி என்கிற சுஜாதா' மற்றும் 'வளர்மதி' என்று அழைக்கப்படும் பெயர்கள் இரண்டும் என் ஒருவரை மட்டுமே குறிக்கின்றது மேற்படி இரண்டு பெயர்களும், ஒன்றுதான் மற்றும் அவை என் ஒருவர் மட்டுமே குறிக்கின்றன என்று இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.

மேற்படி நான் சம்மதித்து என் சுயநினைவோடு எழுதிக் கொடுத்த உறுதிமொழிப்பத்திரம்

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858522

N. வளர்மதி (எ) சுஜாதா.**CHANGE OF NAME**

I, Ayanar, son of Selvarasu, Hindu, aged about 32 years residing at No. 20, Mariamman Koil Street, Perungalur Post, Singirikoil do hereby solemnly and sincerely affirm and state as follows:

I am the deponent herein. I sincerely submit that my personal status documents like Driving Licence, Aadhaar Card, PAN Card and Bank Passbook, my name is entered as 'Ayanar'.

I am also known by a nick name as 'Pragash'. My nick name is appeared in my ESIC and EPF Cards.

I sworn in this affirmation to correct my name as 'Ayanar' instead of 'Pragash'.

The contents of this affidavit are true and correct to the best of my knowledge nothing is suppressed. I shall undertake to face any legal consequences if any of the content of the affidavit is to be found false in future.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 14th day of December 2015.

858527

S. AYANAR.**உறுதிமொழிப் பத்திரம்**

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி (21-12-2015), புதுச்சேரி-605 008, வினோபா நகர், களத்துமேடு, மாரியம்மன் கோயில் வீதி, கதவிலக்கம் 10 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஜெயரட்சகன் அவர்களின் குமாரர் ஜெ. குண்டோடி ராஜா ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் என்னவென்றால்-

என்னுடைய பெயர் 'குண்டோடி ராஜா' ஆகும், இது எனது ஆதார் அடையாள அட்டை எண் 6509 7404 6352, பிறப்புச் சான்றிதழ் எண் 0032863, பள்ளி மாற்றுச் சான்றிதழ் எண் 10656 மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் KVO674663 ஆகிய இவைகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனது பெயர் 'குண்டோடி ராஜா' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 342478 மற்றும் நுண்ணறிவு குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 340000198127 ஆகிய இவைகளில் வீட்டில் என்னை அழைக்கும் பெயரான 'ராஜா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி 'குண்டோடி ராஜா' மற்றும் 'ராஜா' என்றும் அழைக்கப்படும் பெயர்கள் இரண்டும் என் ஒருவரை மட்டுமே குறிக்கின்றது. மேற்படி இரண்டு பெயர்களும், ஒன்றுதான் அவை என்னை மட்டுமே குறிக்கும் என்றும், இதன்மூலம் உறுதி அளிக்கிறேன்.

மேற்படி இது நான் சம்மதித்து என் சுய நினைவோடு எழுதிக்கொடுத்த உறுதிமொழிப் பத்திரம்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858528

J. CONDODI RAJA.

No legal responsibility is accepted for the publication of advertisement regarding change of names and other private notifications in the Gazette. Persons notifying the same will remain solely responsible for the legal consequences and also for any other misrepresentations, etc.

online publication at "<http://styandptg.puducherry.gov.in>"

Government Central Press
Directorate of Stationery and Printing
Puducherry-9